


எளிமையாக வீட்டிலேயே சமைக்கும்
உணவு வகைகள்

அமுல்





3 நிமிட செய்முறைக் காணொளியை
காண, படத்தை கிளிக் செய்யவும்

பலகாரங்கள்



பட்டர் வெங்காயம் தக்காளி
ஊத்தப்பம்
Butter Onion Tomato Uttappam



சீஸ் கார்ன் உருண்டை
Cheese Corn Urundai



சீஸ் மசாலா தோசை
Cheese Masala Dosa



வெஜ் பீட்ஸா
Veg Pizza



வெஜ் பர்கர்
Veg Burger



சில்லி சீஸ் டோஸ்ட்
Chilli Cheese Toast



கார்லிக் பிரட்
Garlic Bread



இத்தாலிய புருஷெட்டா
Italian Bruschetta

சைவ உணவு வகைகள்



கார்லிக் பிரட்
Thayir Vadai



மோர் குழம்பு
Mor Kuzhambu



தால் மக்கனி
Dal Makhani



பன்னீர் டிக்கா
Paneer Tikka



பாலக் பன்னீர்
Palak Paneer



பன்னீர் புலாவ்
Paneer Pulav



ஷாஹி பன்னீர்
Shahi Paneer



மட்டர் பன்னீர்
Mattar Paneer



சில்லி பன்னீர்
Chilli Paneer



பாவ் பாஜி
Paav Bhaji



வெஜிடபிள் மக்கன்வாலா
Vegetable Makhanwala



ஒயிட் சாஸ் பாஸ்தா
White Sauce Pasta

அசைவ உணவு வகைகள்



பட்டர் சிக்கன்
Butter Chicken



சிக்கன் டிக்கா
Chicken Tikka



சிக்கன் பிரியாணி
Chicken Biryani



சிக்கன் லசான்னியா
Chicken Lasagna



சீஸ் ஆம்லெட்
Cheese Omelette



சிக்கன் சான்ட்விச்
Chicken Sandwich



ஃபிரைடு எக் சான்ட்விச்
Fried Egg Cheese Sandwich



கார்லிக் சீஸ் சாஸுடன் சமைத்த மீன்
Fish With Garlic and Cheese Sauce

துணை உணவு வகைகள்



ஆலு பராத்தா
Aloo Paratha



பன்னீர் பராத்தா
Paneer Paratha



சீஸ் பராத்தா
Cheese Paratha



லச்சா பராத்தா
Lachcha Paratha



மட்டர் பன்னீர் குல்ச்சா
Mattar Paneer Kulcha



புல்கா
Phulka

இனிப்பு வகைகள்



பால் கேக்
Milk Cake



பால் ரவா கேசரி அல்வா
Milk Rava Kesari Halwa



கேரட் அல்வா
Carrot Halwa



கோதுமை அல்வா
Godhumai Halwa



சேமியா பாயாசம்
Semiya Payasam



ரப்டி
Rabri



மிஷ்டி டோய்
Mishti Doi



தேங்காய் லட்டு
Thengai Ladoo



ஸ்ரீகண்ட் பூரி
Shrikhand Poori



மாம்பழ மில்க் ஷேக்
Mango Milkshake



மாம்பழ ஃபிர்னி
Mango Phirni



சாக்லேட் மூஸ்
Chocolate Mousse



ஃபுரூட் கிரீம்
Fruit Cream



பழ கஸ்டர்டு
Fruit Custard



ஃபுரூட் டிரிஃபிள்
Fruit Trifle



சீஸ் கேக்
Cheese Cake

எளிமையாக வீட்டிலேயே சமைக்கும்
உணவு வகைகள்

அமுல்

நன்றி

